

முக்கிய நிதித் தரவு		
2025 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது (தணிக்கை செய்யப்பட்டது)		
ரூபா மில்லியனில்	01.04.2025 முதல் 03.31.2025 வரை	01.04.2023 முதல் 03.31.2024 வரை
வட்டி வருமானம்	1,133	2,576
வட்டிச் செலவு	(834)	(2,781)
தேறிய வட்டி வருமானம்	300	(205)
வந்தகப்படுத்தல் நடவடிக்கைகளிலிருந்தான இலாபம்/(நட்டம்)	-	21
ஏனைய வருமானம்	170	123
நிதிச் சொத்துக்களின் அங்கீகாரத்தை நீக்குவதனால் ஏற்படும் இலாபம்/(நட்டம்)	208	-
தொழிற்பாட்டு செலவினங்கள் (பொறுதி இழப்பு நீங்கலாக)	(848)	(1,071)
பொறுதி இழப்பு	426	(644)
வாங்குபெற்றான இலாபம் / (நட்டம்)	255	(1,777)
வரிகள் *	(110)	-
வாங்குப் பின்னான இலாபம் / (நட்டம்)	145	(1,777)

* தேவையற்ற வரிகள் (நிதிச்சேவை மீதான பெசேவ போன்ற, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி) மற்றும் தேவடி வரிகள் (நிறுவன வருமான வரி) உள்ளடங்கலாக

முக்கிய நிதித் தரவு		
2025 மார்ச் 31 திகதிக்கு உள்ளவாறு (தணிக்கை செய்யப்பட்டது)		
ரூபா மில்லியனில்	31/03/2025 திகதிக்கு உள்ளவாறு	31/03/2024 திகதிக்கு உள்ளவாறு
சொத்துக்கள்		
காக மற்றும் வங்கி மீதிகள்	297	334
நிதி சொத்துக்கள் லாபம் அல்லது இழப்பு மூலம் நிபாயமான மதிப்பில் அளவிடப்பட்டவை (FVTPL)	-	379
அரசு பிணையங்கள்	802	603
தொடர்மான தரப்பினாட்டமிருந்து வர வேண்டியவை	94	4
கடன்கள் (தொடர்மான தரப்பினாட்டமிருந்து வரவேண்டியவை நீங்கலாக)	4,643	7,838
பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள்	0	0
சொத்துக்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள்	104	106
ஏனைய சொத்துக்கள்	2,043	2,027
மொத்தச் சொத்துக்கள்	7,982	11,291
பொறுப்புகள்		
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	92	23
தொடர்மான தரப்பினருக்கு செலுத்தவேண்டியவை	2	1
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள்	4,273	7,482
ஏனைய கடன்பாடுகள்	4	558
ஏனைய பொறுப்புக்கள்	677	438
மொத்தப் பொறுப்புகள்	5,048	8,502
பங்குரிமை மூலதனம்		
கூறப்பட்ட மூலதனம்	9,930	9,930
நியதி ஒதுக்கு நிதியம்	268	260
பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள்	(8,234)	(9,138)
ஏனைய ஒதுக்குகள்	970	1,736
மொத்த பங்குரிமை மூலதனம்	2,934	2,789
பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பொறுதி	3.05	2.90

குறிப்பு: கூறப்பட்ட தொகை பொறுதி இழப்பு மற்றும் தேய்மானம் நீங்கலானவையாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்திறன் குறிகாட்டிகள்				
2025 மார்ச் 31 திகதிக்கு உள்ளவாறு (தணிக்கை செய்யப்பட்டது)				
விடயம்	31/03/2025 திகதிக்கு உள்ளவாறு		31/03/2024 திகதிக்கு உள்ளவாறு	
	உண்மை	தேவையானது	உண்மை	தேவையானது
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் பொறுமை				
அடுக்கு 1 மூலதன போதுமை விகிதம்	25.5%	8.5%	4.9%	8.5%
மொத்த மூலதன போதுமை விகிதம்	25.5%	12.5%	4.9%	12.5%
வைப்பு பொறுப்புக்களுக்கான மூலதன நிதிய விகிதம்	28.9%	10.0%	8.0%	10.0%
கடன் சொத்துப்பட்டியலின் தரம் (%)				
மொத்தச் செயற்பாடாக கடன்களின் விகிதம்		61.6%		61.0%
தேறிய செயற்பாடாக கடன்களின் விகிதம்		19.9%		17.7%
மைய மூலதன விகிதத்திற்கான தேறிய செயற்பாடாக		38.2%		103.4%
கடன்களின் விகிதம்		52.1%		45.7%
இலாபத்திறமை (%)				
தேறிய வட்டி இலாபம்		4.2%		-1.5%
சொத்துக்கள் மீதான வருமானம்		2.6%		-10.6%
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய்		8.9%		-70.7%
வருமானத்திற்கான செலவு விகிதம்		141.5%		-1749.2%
திரவத்திறமை (%)				
தேவையான திரவச் சொத்துக்குக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்து (குறைந்ததுடன் 100%)		222.8%		97.7%
வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்		22.1%		9.5%
விஞ்சுபாறைத் தகவல்கள்				
கிளைகளின் எண்ணிக்கை		15		18
வெளிவாரி கொடுகடன் தரமீடல்		இல்லை		இல்லை
கடந்த 6 மாதங்களில் விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் தண்டங்கள் (ரூ)				
தொகை (ரூ.மில்லியனில்)		-		-
ஒழுங்குமுறைப்படுத்தல் வைப்புக் கட்டுப்பாடுகள்				
மொத்த வைப்புக்கள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்)		4,700		5,000
வைப்புக்களைக் குறைத்தல் (ரூ.மில்லியன்)		-		-
வைப்புக்களை முடக்குதல்		ஆம் *		ஆம் *
ஒழுங்குமுறைப்படுத்தல் கடன்பாடுகள் கட்டுப்பாடுகள்				
மொத்த கடன்பாடுகள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்)		**		1,200 **
கடன்பாடுகள் சொத்துப்பட்டியல்கள் அளவைக் குறைத்தல் மாதம்/காலாண்டு/ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்லியன்)		-		-
கடன்பாடுகளின் முடக்கம்		ஆம் **		-
ஒழுங்குமுறைப்படுத்தல் கடன்வழங்கல் கட்டுப்பாடுகள்				
மொத்தக் கடன் வழங்கல் சொத்துப்பட்டியல் மீதான உச்சஎல்லை (ரூ.மில்லியன்)		***		9,000
கடன் கோப்புமுறைசையைக் குறைத்தல் (ரூ.மில்லியன்)		-		-
புதிய கோடுகளை வழங்குவதில் அத்துடன் / அல்லது ஏற்கனவே உள்ள கொடுகடன் வசதிகளின் தவணைக் காலத்தை நீடித்தல் மீதான கட்டுப்பாடுகள்		-		-
வேறு ஏதேனும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள்				
தொகை (ரூ.மில்லியனில்)		-		-

* இலங்கை மத்திய வங்கி (CBSL) 2022.08.12 முதல் புதிய வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்வதனை இடைநிறுத்தியுள்ளதடன் 2022.06.27 முதல் வைப்புத்தொகைகளுக்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச வட்டி வீதங்களைப் பரக்கீழும் 100 அடிப்படையிலான பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில்த் தயாரிக்கப்பட்டுள்ளது.

** இலங்கை மத்திய வங்கி (CBSL) 2023.04.10 முதல் கடன் பத்திரங்கள் மூலம் கடன் வாங்கும் உச்சவரம்பை விதித்தது. மேலும், 2024.07.05 முதல் வணிக ஆவணங்கள் மூலம் கடன் வாங்குவதனை நிறுத்தியுள்ளது.

*** இலங்கை மத்திய வங்கி (CBSL) 2024.11.29 முதல் கடன்கள் மற்றும் முற்பணங்களை வழங்குவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

உறுதிப்படுத்தல்:

சொப்ட்லொஜிக் பிளான்ஸ் பீஸ்சி இன் பிரதம நிறைவேற்று அதிகாரி, நிதித் தலைவர் மற்றும் பதிவு இணக்க அதிகாரி ஆகிய கீழே கையொப்பமிட்டுள்ள தாம் கூட்டாகச் சான்று பகர்கின்றோம். அ) இறுத்திப்பிட்ட கூற்றுகள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில்த் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆ) இத்த அறிக்கைகளில் உள்ள தகவல்கள் சொப்ட்லொஜிக் பிளான்ஸின் பி.எல்.சி மின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிதவை அறிக்கைகளிலிருந்து பிழித்தெடுக்கப்பட்டவையாகும்.

தொடர்புக் கொள்கைகள்
(ஒப்பம்) பிரதம நிறைவேற்று அதிகாரி
திகதி : 07/08/2025
தொடர்புக் கொள்கைகள்
(ஒப்பம்) நிதித் தலைவர்
திகதி : 07/08/2025

பண்பிப்பாளர்கள் சபை: ஏ.கே.பத்திரசேன - தலைவர்,
எச்.எஸ். சமந்த தாபரே, எச்.கே. கைகமல், ஆர்.ஜே. பெரேரா, சீ. கலுபொறை, விரோஸ் பிளேமஸ் நானையக்கார, என்.கி.எ. அபேசேகர
Date of incorporation: 24/08/1999 Licensed by the Monetary Board of the Central Bank of Sri Lanka under the Finance Business Act No: 42 of 2011



Shape the future with confidence

Ernst & Young
Chartered Accountants
Rotunda Towers
No. 109, Galle Road
P.O. Box 101
Colombo 13, Sri Lanka

Tel: +94 11 246 3500
Fax: +94 11 768 7869
Email: eysl@lk.ey.com
ey.com

PNS/KMW/KM/DW

**INDEPENDENT AUDITORS' REPORT
TO THE SHAREHOLDERS OF SOFTLOGIC FINANCE PLC**

Report on the Audit of the Financial statements

Opinion

We have audited the financial statements of Softlogic Finance PLC (the Company), which comprise the statement of financial position as at 31 March 2025, and the income statement, statement of comprehensive income, statement of changes in equity and statement of cash flows for the year then ended, and notes to the financial statements, including material accounting policy information.

In our opinion, the accompanying financial statements give a true and fair view of the financial position of the Company as at 31 March 2025, and of its financial performance and its cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

Basis for opinion

We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards (SLAuSs). Our responsibilities under those standards are further described in the Auditor's responsibilities for the audit of the financial statements section of our report. We are independent of the Company in accordance with the Code of Ethics for Professional Accountants issued by CA Sri Lanka (Code of Ethics) and we have fulfilled our other ethical responsibilities in accordance with the Code of Ethics. We believe that the audit evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our opinion.

Emphasis of Matter relating compliance with regulatory requirements

We draw attention to note 40.5 to the financial statements which describes the status of compliance with regulatory capital requirements of the Company as at the date of our audit opinion. Our opinion is not modified in respect of this matter.

Key audit matters

Key audit matters are those matters that, in our professional judgment, were of most significance in the audit of the financial statements of the current period. These matters were addressed in the context of the audit of the financial statements as a whole, and in forming the auditor's opinion thereon, and we do not provide a separate opinion on these matters. For each matter below, our description of how our audit addressed the matter is provided in that context.

We have fulfilled the responsibilities described in the Auditor's responsibilities for the audit of the financial statements section of our report, including in relation to these matters. Accordingly, our audit included the performance of procedures designed to respond to our assessment of the risks of material misstatement of the financial statements. The results of our audit procedures, including the procedures performed to address the matters below, provide the basis for our audit opinion on the accompanying financial statements.

Key audit matter	How our audit addressed the key audit matter
Allowances for expected credit losses of loans and lease receivables measured at amortised cost	In addressing the adequacy of the Allowance for expected credit losses of loans and lease receivables, our audit procedures included the following key procedures. - Assessed the alignment of the Company's allowances for expected credit losses computations and underlying methodology including responses to economic conditions with its accounting policies, on the best available information up to the date of our report. - Evaluated the design, implementation and operating effectiveness of controls over estimation of expected credit losses, which included assessing the level oversight, review and approval of allowances for expected credit losses, policies and procedures by the board and the management. - Tested the completeness, accuracy and reasonableness of the underlying data used in the expected credit loss computations by cross checking to relevant source documents and accounting records of the Company. - Evaluated the reasonableness of credit quality assessments and related stage classifications. - In addition to the above, following procedures were performed. For Loans and lease receivables assessed on an individual basis for impairment - Tested the arithmetical accuracy of the underlying individual impairment calculations. - Evaluated the reasonableness of key inputs used in the allowances for expected credit losses made with economic conditions. Such evaluations were carried out considering the value and timing of cash flow forecasts particularly relating to elevated risk industries and status of recovery actions of the collaterals. For Loans and lease receivables assessed on a collective basis for impairment - Tested the key inputs and the calculations used in the impairment of expected credit losses. - Assessed the reasonableness of judgements, assumptions and estimates used by the Management in the underlying methodology and the management overlays. Our testing included evaluating the reasonableness of forward-looking information used, economic scenarios considered, and probability weighting assigned to each scenario. - Assessed the adequacy of the related financial statement disclosures set out in notes 19 to 22, and 3.1.9.
Information Technology (IT) systems related internal controls over financial reporting.	Our audit procedures included the following key procedures: - Obtained an understanding of the internal control environment of the relevant significant processes and test checked key controls relating to financial reporting and related disclosures. - Involved our internal specialized resources and; - Obtained and understanding IT Governance Structure of the Company. - Identified, evaluated and tested the design and operating effectiveness of IT systems related internal controls over financial reporting, relating to user access and change management. - Obtained a high-level understanding of the cybersecurity risks affecting the company and the actions taken to address these risks primarily through inquiry. Tested source data of the reports used to generate disclosures for accuracy and completeness, including review of the general ledger reconciliations.

Other information included in The Company's 2025 Annual Report

Other information consists of the information included in the Annual Report, other than the financial statements and our auditor's report thereon. Management is responsible for the other information. The Annual report is expected to be made available to us after the date of this auditor's report.

Our opinion on the financial statements does not cover the other information and we do not express any form of assurance thereon.

In connection with our audit of the financial statements, our responsibility is to read the other information and, in doing so, consider whether the other information is materially inconsistent with the financial statements, or our knowledge obtained in the audit or otherwise appears to be materially misstated.

Responsibilities of management and those charged with governance for the financial statements

Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Company's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Company or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the Company's financial reporting process.

Auditor's responsibilities for the audit of the financial statements

Our objectives are to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error; and to issue an auditor's report that includes our opinion. Reasonable assurance is a high level of assurance, but is not a guarantee that an audit conducted in accordance with SLAuSs will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.

As part of an audit in accordance with SLAuSs, we exercise professional judgment and maintain professional skepticism throughout the audit. We also:

- Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for our opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.

- Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal control.

- Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by management.

- Conclude on the appropriateness of management's use of the going concern basis of accounting and, based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Company's ability to continue as a going concern. If we conclude that a material uncertainty exists, we are required to draw attention in our auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify our opinion. Our conclusions are based on the audit evidence obtained up to the date of our auditor's report. However, future events or conditions may cause the Company to cease to continue as a going concern.

- Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

We communicate with those charged with governance regarding, among other matters, the planned scope and timing of the audit and significant audit findings, including any significant deficiencies in internal control that we identify during our audit.


We also provide those charged with governance with a statement that we have complied with relevant ethical requirements regarding independence, and to communicate with them all relationships and other matters that may reasonably be thought to bear on our independence, and where applicable, actions taken to eliminate threats or safeguards applied.

From the matters communicated with those charged with governance, we determine those matters that were of most significance in the audit of the financial statements of the current period and are, therefore, the key audit matters. We describe these matters in our auditor's report unless law or regulation precludes public disclosure about the matter or when, in extremely rare circumstances, we determine that a matter should not be communicated in our report because the adverse consequences of doing so would reasonably be expected to outweigh the public interest benefits of such communication.

Report on other legal and regulatory requirements

As required by section 163 (2) of the Companies Act No. 07 of 2007, we have obtained all the information and explanations that were required for the audit and as far as appears from our examination, proper accounting records have been kept by the Company.

CA Sri Lanka membership number of the engagement partner responsible for signing this independent auditor's report is 2965.



07 August 2025
Colombo

Partners: D K Hulgampuwa FCA FCMA LLB (London), A P A Gunasekera FCA FCMA, Ms. Y A De Silva FCA, Ms. G G S Manalunga FCA, W K B S P Fernando FCA FCMA FCCA, B E Wijesuriya FCA FCMA, R N de Saram ACA FCMA, N M Sulaiman FCA FCMA, Ms. L K H L Fonseka FCA, Ms. P V K N Sajeewani FCA, A A J R Perera FCA ACMA, N M Y R L Fernando ACA, D N Gamage ACA ACMA, C A Yalagala ACA ACMA, Ms. P S Paranavithane ACA ACMA LLB (Colombo), B Vasanathan ACA ACMA, W D P L Perera ACA

Principals: T P M Ruberu FCMA FCCA MBB (US-SL), G B Goudian ACMA, D L B Karunathilaka ACMA, W S J De Silva Bsc (Hons) - MIS Msc - IT, V Shaktivel B.Com (Sp), M U M Mansoor ACA

A member firm of Ernst & Young Global Limited